




“பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி”

—இப்படி ஒரு பழமொழியை நீங்கள் அடிக்கடி கூறிவருகிறீர்கள். உங்களில் யாரோ ஒருவர் எப்போதோ இதைச் சொல்லிவைத்திருக்கிறார். அதையே நீங்களும் திரும்பத் திரும்பக் கூறிவருகிறீர்களே

‘பன்றி பல குட்டி’ என்பது சரிதான். ஆனால், ‘சிங்கம் ஒரு குட்டி’ என்பதுதான் தவறு. ஒரே பிரசவத்தில், முன்று, நான்கு குட்டிகள்கூட எங்கள் இனத்தில் பிறக்கும்.

என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன். என் அம்மா என்னையும் என் தங்கையையும் ஒரே தடவையில்தான் பெற்றாள். முதலில் நான் பிறந்தேன். சிறிது நேரத்தில் என் தங்கை பிறந்தாள். நாங்கள் இருவரும் கர்ப்பத்திலே 120 நாட்கள் இருந்தோம்.



“அப்படியா அம்மா! சரி, நாங்கள் தயார். புறப்படலாமா?” என்று நான் கேட்டேன்.

அம்மா எங்களை அழைத்துக்கொண்டு வெளியிலே போனாள். மறைவான ஓர் இடத்தில் நின்று கொண்டிருந்தோம். அப்போது சிறிது தூரத்தில் ஒரு முயல் குட்டி துள்ளிக் குதித்துக்கொண்டு சென்றது. உடனே அம்மா என்னைப்பார்த்து, “நீ ஆண் பிள்ளை. முதலில் நீதான் ஆரம்பிக்கவேண்டும். அதோ, அந்த முயலை நீ தூரத்திப் பிடிக்க வேண்டும். எங்கே, பிடிபார்க்கலாம்” என்று கூறினாள்.

இருப்பேன். சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே பதுங்கிப் பதுங்கி நடப்பேன். “தண்ணீர் குடிக்கப் போகும்போது, மிக மிக ஜாக்கிரதையாகப் போகவேண்டும்” என்று என் அம்மா சிறுவயதில் எனக்குச் சொல்லியிருக்கிறாள். அங்குதான் சில சமயம், வேட்டைக்காரர்கள் எங்களை எதிர்பார்த்துக்கொண்டு துப்பாக்கியுடன் காத்திருப்பார்களாம்.



தண்ணீர் குடிக்க நான் தனியாகப் போவதும் உண்டு. என் தோழர்கள் சிலரோடு சேர்ந்து போவதும் உண்டு. அப்போது எதிர்க்கரையில் எங்களைப் போலவே ஒரு சிறு கூட்டம் தண்ணீர் குடிக்க வரும். நாங்கள் அவர்களைப் பார்த்துக் கர்ஜிப்போம். அவர்கள் எங்களைப் பார்த்துக் கர்ஜிப்பார்கள்.

உடனே நீங்கள் எல்லாம் என்ன செய்வீர்கள்? பலமாய்க் கை தட்டுவீர்கள்.



இதோ என் பின்பக்கம் பாருங்கள். தடித்து நீண்ட வால் இருக்கிறது. உட்காரும்போதும், தாவும்போதும் இந்த வால் எனக்கு எவ்வளவு உதவுகிறது, தெரியுமா? நான் உட்காரும்போது தரையில் உட்காரமாட்டேன். இந்த வாலையும், பின் கால்கள் இரண்டையும் சேர்த்து வைத்துக்கொள்வேன். அசல் முக்காலிபோல் இருக்கும். அந்த முக்காலி மீதுதான் நான் உட்கார்ந்துகொள்வேன். குதித்துக் குதித்துச் செல்லும்போது, இந்த வலைப் பின்பக்கமாக நீட்டி வைத்துக்கொள்வது என் வழக்கம். இந்தப் பக்கம், அந்தப் பக்கம் நான் சாய்ந்துவிடாமல் இருக்கவும், வேண்டிய பக்கம் திரும்பவும் துடுப்பைப்போல் இது உதவுகிறது.



என் முதுகில்
ஏறிச் சவாரி செய்ய
உங்களுக்கும்
ஆசையாயிருக்கிறதா
? இதோ நான் தயார்.
ஆனால், குதிரைச்
சவாரி போல் இந்தச்
சவாரியும் சுகமாக
இருக்கும் என்று

நினைத்து விடாதீர்கள்! மிகவும் அசௌகரியமாயிருக்கும். இப்படியும்
அப்படியும் அசைந்து அசைந்து நான் செல்வதால், புதிதாகச் சவாரி
செய்பவர்களுக்கு மயக்கம்கூட வந்துவிடும்! “மயக்கம் வந்தால்
வரட்டுமே!” என்கிறீர்களா? சரி, வாருங்கள். தங்கள் வரவு
நல்வரவாகுக!

